உயர்த்திக் கொடுப்போம் என்று. அதே போல் கடன் தொகை கொடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். முதலமைச்சர் அவர்கள் சொன்னதற்குப் பிறகும் இந்தக் காலதாமதம் ஏன்? உதவித் தொகையும், கடன் தொகையும் அளிப்பதில் உண்டான காலதாமதத்தால் மாணவர்கள் ஹால் டிக்கட் கிடைக்காமல் அவதிப்படுவது அரசுக்குத் தெரியுமா ? கால தாமதத்திற்கான காரணம் என்ன என்று அறிய விரும்புகிறேன் ?

மாண்புமிகு திரு. எம். விஜயசாரதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் உதவித் தொகை அளிக்காததைப் பற்றி குறிப்பிட்டு, அதன் காரணமாக ஹால் டிக்கட் கிடைக்காமல் மாணவர்கள் அவதிப்படுவதைப் பற்றிச் சொன்னார்கள். அது குறித்து அரசு ஏற்கனவே நடவடிக்கை எடுத்து விட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரிசன கூட்டுறவு நிலக்குடியேற்றம்.

*வினா எண். 375—திரு. சி. பழனிமுத்து : மாண்புமிகு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா—

அரிசன நிலக் குடியேற்ற கூட்டுறவுகளுக்கு உயிரூட்ட மாற்றுத் திட்டம் எதுவும் அரசிடம் உண்டா ?

மாண்புமிகு திரு. எம். விஜயசாரதி : மாற்றுத் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.

திரு சி. பழனிமுத்து : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அரிசன நிலக்குடியேற்றக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு 1960-க்கு முன்பு 5 ஏக்கர், 7 ஏக்கர் நிலங்கள் கொடுத்து அவர்கள் அதில் விவசாயம் செய்து வந்தார்கள். ஆனால் தற்போது வறட்சியின் காரணமாக பல இடங்களில் விவசாயம் செய்ய முடியாமல் இருப்பதால், அந்த நிலங்களை வேறு ஒருவருக்கு விலைக்கு விற்றுவிட்டார்கள். ஆகவே, அந்த நிலங்களை மீண்டும் அவர்களுக்கே கொடுக்க அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்குமா ?

மாண்புமிகு திரு. எம். விஜயசாரதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் 56 ஆதி திராவிடர் நிலக்குடியேற்றச் சங்கங்கள் இருந்துவந்தன. அவற்றில் ஒரு சில சங்கங்கள் செயல்பட்டன. இவைகள்

1981 மார்ச் 25]

நல்ல முறையில் இயங்காத காரணத்தால் இச்சங்கங்களுக்கு 1973 முதல் அரசு உதவித் தொகை வழங்குவதை நிறுத்திவிட்டது. அதன் பின்னால் இப்போது மாண்புமிகு உறுப்பினர் எடுத்துக் காட்டியது போல், இந்தக் குறை அரசுக்கு இதுவரையில் வர வில்லை. குறிப்பிட்டுச் சொன்னால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

திரு. சி. பழனிமுத்து : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எனது தொகுதியில் ராமநாயக்கன் பாளையத்தில் 20 ஆண்டுகாலமாக விவசாயம் செய்து வருகிறார்கள். அதில் பல்வேறு ஜாதிக்காரர்கள் இருக்கிறார்கள். அதனை ஆதித் திராவிட மக்களுக்குப் பட்டா செய்து கொடுத்தால் அவர்கள் நல்ல முறையில் விவசாயம் செய்ய முடியும். பட்டா செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று அறிய விரும்பு கின்றேன்.

மாண்புமிகு திரு. எம். விஜயசாரதி : பேரவைத் தலைவர் அவர்களே, இது குறித்து தமிழ்நாடு ஆதித்திராவிட வீட்டு வளர்ச்சிக் கழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்களுக்கு ஜாரி செய்யப்பட்டுள்ள நிலங்களில் பயன் உள்ள முறையில் பயிர் செய்வதற்கு உதவி செய்யும் வகையில் தனிப் பிரிவு **'லேன்ட் டெவலெப்மென்ட் செல்'** ஒன்று ஏற்படுத்த வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. இந்த ஆணை 4—10—1980-ல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவு இச்சங்கத்தின் நிலங்களை நல்ல முறையில் பயிர் செய்வதற்கு வழிவகை செய்யும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. ரா. கு. பெருமாள் : தலைவர் அவர்களே, ஆதித் திராவிட மக்களுக்கு வீட்டு மனைகள் கூட்டுறவு முறையில் கொடுக்கப்பட்டு 6 ஆண்டுகாலம் ஆகிவிட்டது. அந்த நிலத்தில் முன்பு இருந்தவர்களே இருந்துகொண்டு இருக்கிறார்கள். பட்டா பெற்றவர்கள் அதை அனுபவிக்கவிடாமல் செய்து கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக என்னுடைய தொகுதியில் காட்டு நாய்க்கன்பட்டி, ஆதனூர், சந்திரகிரி போன்ற இடங்களில் இருக் கிறது. இது சம்பந்தமாக அரசு நடவடிக்கை எடுக்குமா ?

[முற்பகல் 11.00]

மாண்புமிகு திரு. எம். விஜயசாரதி : தலைவரவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் குறிப்பிட்டு எடுத்துச் சொன்னால் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும்.

திரு. ஜி. மூர்த்தி : தலைவரவர்களே, தாழ்த்தப்பட்ட மக்களுடைய நிலக்குடியேற்றத்திற்கு 2-சி புறம்போக்கு நிலத்தை கொடுக்க வேண்டும் என்று அரசியல் சட்டத்திலே உறுதி செய்யப்

[1981 மார்ச் 25

பட்டிருக்கிறது. அதைக் கைப்பற்றியுள்ள ஆதி திராவிடர் அல்லாதவர்களை வெளியேற்றிவிட்டு, அந்த மக்களுக்கு பட்டா செய்து கொடுக்க, அந்த மக்களைப் பயனடையச் செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க முன்வருமா ?

மாண்புமிகு திரு. எம். விஜயசாரதி: தலைவரவர்களே, அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : வினாக்கள்-விடைகள் முடிவுற்றன.

(குறிப்பு : ஓர் உரையின் தொடக்கத்தில் (*) உடுக்குறியிடப் பெற்றிருந்தால் உறுப்பினரால் அவ்வுரை சரி பார்க்கப்பெற்றது என்பதைக் குறிக்கும்.)

3. உரிமைப் பிரச்சினை

அவை நடவடிக்கையைக் கண்காணிக்க போலீஸ் ஸ்பெஷல் பிரான்ச் அனுப்பிய சுற்றறிக்கை—தீர்ப்பு

மாண்புமிகு பேரவைத் தலைவர் : மாண்புமிகு உறுப்பினர்கள் திரு. ரா. உமாநாத், திரு. என். எஸ். வி. சித்தன் ஆகியோர் 27—2—1981 அன்று பேரவையில் காவல்துறை (ஸ்பெஷல் பிரான்ச்) கண்காணிப்பாளரின் 31—1—1981 தேதியிடப்பெற்ற சுற்றறிக்கை குறித்து ஒரு அவை உரிமை மீறல் பிரச்சினையை எழுப்பினார்கள். 4—3—1981 அன்று மாண்புமிகு பேரவை முன்னவர் அவர்கள் இதற்கான விளக்கம் அளித்தார்கள்.

சி.ஐ.டி. அடிஷனல் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் அவர்கள் தந்த விளக்கத்தை மாண்புமிகு பேரவை முன்னவர் பேரவைக்கு அளித்தார். இரு அவைகளிலும் விவாதிக்கப்படுகின்ற பிரச்சனைகளை உடனுக்குடன் தெரிந்துகொண்டு தேவையான, முழுமையான தகவல்களை மாநிலத்தில் எந்த இடத்தோடும் தொடர்பு கொண்டு, அரசுக்கும், அவைகளுக்கும் உண்மையை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டுமென்ற நல்ல எண்ணத்துடன் அந்த அறிக்கை பிறப்பிக்கப்பட்டது என்றும், எந்த ஒரு கட்சியையோ, எந்த ஒரு உறுப்பினரையோ தனிப்பட்ட முறையில் கண்காணிப்பதற்கு உத்தரவிடப்படவில்லை என்றும், இந்த நடவடிக்கை அவையின் உரிமையைப் பாதிக்கும் என்று சி.ஐ.டி. துறை கிஞ்சித்தும் எதிர்ப்பார்க்கவில்லை என்றும், அப்படிப் பாதிப்பதாகக் கருதப்படும் என்று ஒரு ஐயம் எழுந்ததாலே அந்தக் குறிப்பாணை திரும்பப் பெறப்பட்டது என்றும், இனி இம்மாதிரி எதுவும் நிகழாது என்றும் துறை உறுதியளித்